

நல்ல மாணவனிடம் காணப்பெறும் நற்பண்புகள்

நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும் என்பது சான்றோர் வாக்கு. ஆம், ஒருவன் நல்லவன் என்று பெயர் வாங்குவதற்கு நிறைய நாட்கள் செல்லும். ஆனால், நல்லவனோ, ஒரு தப்பைச் செய்தால் போதும், அந்த நாளிலேயே அவனுக்குக் கெட்ட பெயர் கிடைத்துவிடும். நல்லவன் என்பவன் யார்? நல்ல பண்புகள் நிறைந்த ஒருவனே, நல்லவன் ஆவான். ஆதலால், மாணவர்கள் நற்பண்புகளோடு வாழ வேண்டும்.

'அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்.'

என்ற திருக்குறள் மனிதர்கள் பண்புடன் வாழா விட்டால் மரத்திற்குச் சமம் என்பதை விளக்குகிறது. இதன் மூலம், நாம் பண்புகள் எவ்வளவு முக்கியம் என்று அறிந்து கொள்கிறோம். நற்பண்புகள் பல உள்ளன. முதலில் நாம் மற்றவர்களிடம் பணிவுடன் பேச வேண்டும். எடுத்துக்கட்டாக, நாம் பொது இடங்களில் இருக்கும் போது நம் பாதையை யாராவது மறைத்தால், 'தயவு செய்து', 'என்னை மன்னிக்கவும்' போன்ற பணிவுமிக்க சொற்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை, நாம் எல்லோருக்கும் மரியாதை செலுத்த வேண்டும்.

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்'

என்ற திருக்குறளை நினைவில் கொண்டு மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

இந்தப் பண்பு நமது கலாச்சாரத்தில் மிகவும் முக்கியம். அதனால், நாம் இதைப் பின்பற்ற வேண்டும். நாம் எப்பொழுதும் பொய் பேசக்கூடாது. நாம் பொய் பேசினால், நாம் அதை மறைப்பதற்கு வேறு சில பொய்கள் சொல்ல வேண்டியிருக்கும். பின் இந்தப் பொய்களை மறைப்பதற்கு வேறு பொய் சொல்ல வேண்டும். நாம் இப்படியே பொய்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன கதி ஆகும்? ஆதலால், நாம் பொய் பேசுவது தீயது. 'பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது போலப் பொய் சொல்லும் ஒருவன் நிச்சயம் அகப்படுவான். ஆதலால், மாணவர்கள் 'வாய்மையே வெல்லும்' என்ற கூற்றை நினைவிற்கொள்ள வேண்டும்.

மாணவர்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு நற்பண்பு காலந்தவறாமையாகும். நாம் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் நாம் சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும். தாமதமாகப் பள்ளிக்குச் சென்றால் நமக்குத் தண்டனை விதிக்கப்படும். நமக்கு ஏன் வீண் தண்டனை? நாம் காலந்தவறாமல் சென்றால் நமக்கு நன்மைதான் கிட்டும்.

மாணவர்களிடம் காணப்பட வேண்டிய மிகவும் முக்கியமான நற்பண்பு மற்றவர்களுக்குச் சேவை செய்வதாகும். தானத்தில் பலவகை உண்டு. இரத்த தானம், பண தானம், நேரத்தைச் செலவு செய்து உதவி நாடுபவர்களுக்குச் சேவை செய்வது போன்ற

பல தானங்கள் இருக்கின்றன. சிறுவர்கள் ஆகிய நாம் பண தானம் செய்ய முடியாவிட்டாலும் நம் நேரத்தைச் செலவு செய்து சேவை செய்வது நம்மால் இயன்ற சேவையாகும். சில நேரங்களில் நாம் நம் பள்ளிகளில் முதியோர் இல்லங்கள், உடல் ஊனமுற்றோர் இருக்கும் இல்லங்கள் போன்ற பல இடங்களுக்குச் சென்று உதவி செய்யலாம். இவையே நல்ல மாணவனிடம் காணப்பெறும் நற்பண்புகள் என நான் கருதுகிறேன்.

பிரிந்தா

உயர்நிலை 1 விரைவு